மாண்புமிகு திரு. மு. கண்ணப்பன் : (அ) இல்லை.

(இ) இக் கேள்விக்கு இடமில்லை.

Theft of jewels from Gunaseelam temple.

* 196 Q.—THIRU N. DENNIS : Will the Hon. the Minister for Religious Endowments be pleased to state—

(*a*) whether it is a fact that jewels belonging to the Gunaseelam temple in Tiruchirappalli district were stolen about the 7th April 1973 ; and

(*b*) if so, the details thereof ?

மாண்புமிகு திரு. மு. கண்ணப்பன் : தலைவரவர்களே, (அ) ஆம், 2—4—1973-அன்று நகைகள் களவாடப்பட்டன.

(இ) 1960-ம் ஆண்டு மதிப்பீட்டின்படி ரூ. 4,393-80 மதிப்புக் கொண்ட 15 நகைகள் களவாடப்பட்டன. கல் இழைத்த திருமண் மதிப்பு ரூ. 200, மூலவர் கண்மலர் ஜோடி ரூ. 147, இப்படி கிட்டத்தட்ட 15 நகைகள் ஒட்டு மொத்தமாக ரூ. 4,393-80க்குக் களவாடப்பட்டுள்ளன.

THIRU N. DENNIS : May I know, Sir, whether any step has been taken against the servants of the temple who failed in their duties to safeguard the jewels ?

மாண்புமிகு திரு. மு. கண்ணப்பன் : தலைவரவர்களே, அங்கேயுள்ள கோவில் ஊழியர்கள் பகல் 12 மணி வரை அன்று கோவில் காரியங்களையெல்லாம் செய்து இருக்கிறார்கள். பிற்பகலில் கோவிலுக்குள் ஒரு பகுதியில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் உள்ளே நுழைந்து களவாடிச் சென்றிருக்கிறார்கள். போலீசார் புலன் விசாரணை மேற்கொண்டு, வழக்குப் பதிவு செய்து இருக்கிறார்கள்.

Idols unearthed in Guddur.

* 197 Q.—THIRU N. DENNIS : Will the Hon. the Minister for Religious Endowments be pleased to state—

(*a*) whether it is a fact that a number of idols were traced in the fields in Guddur in Dharmapuri district about 25th April 1973 ; and

(*b*) if so, the details thereof ?

மாண்புமிகு திரு. மு. கண்ணப்பன் : (அ) & (இ) தர்மபுரி மாவட்டத்தில் குட்டூர் கிராமத்தில் சர்வே எண் 70/1-ல் ஒரு வருடத்திற்கு முன்னால் நிலச் சொந்தக்காரர் நிலத்தைச் சீர்படுத்தும்பொழுது கண்டெடுக்கப்பெற்ற வெண்கலத்திலான பெருமாள் சிலை ஒன்றும், அம்மன் சிலைகள் இரண்டும் புதையல் சட்ட விசாரணை முடியும் வரை தர்மபுரி மாவட்டக் கருவூலத்தில் தக்க பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

THIRU N. DENNIS : May I know, Sir, whether any survey will be conducted in the State to explore the areas where such idols are discovered ?

மாண்புமிகு திரு. மு. கண்ணப்பன் : தலைவரவர்களே, அது பற்றிய விவரம் தற்போது என்னிடத்தில் இல்லை.

Chairman of Khadi and Village Industries Board.

* 198. *Q.*—THIRUMATHI T. N. ANANDANAYAKI : Will the Hon. the Minister for Religious Endowments be pleased to state whether there is any proposal to amend the Tamil Nadu Khadi and Village Industries Board Act, 1959 with a view to appoint a non-official as Chairman for the Board?

மாண்புமிகு திரு. மு. கண்ணப்பன் : இல்லை.

DR. H. V. HANDE : Since the Question Hour is over, I want to raise a Point of Order.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : நான் இன்னும் சொல்லவில்லையே. . .

வினாக்கள்—விடைகள் முடிவுற்றன.

[குறிப்பு.—ஓர் உரையின் தொடக்கத்தில் வெள்ளிக்குறி (*) இடப்பட்டிருந்தால் அவ்வுரை உறுப்பினரால் சரிபார்க்கப்பட்டது என்பதைக் குறிக்கும்.]

(3) நடைமுறைக் கேள்விகள்.

(ஆ) நடைமுறைக் கேள்விகள் அல்லாதவற்றை நடைமுறைக் கேள்விகளாக எழுப்பினால் அவற்றை நீக்கிவிடுவது குறித்து.

DR. H. V. HANDE : Sir, on a point of order.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : * * * நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். ஒரு உறுப்பினர் பாயிண்டு ஆப் ஆர்டர் எழுப்பி, அது பாயிண்டு ஆப் ஆர்டர் இல்லை என்று ரூலிங் கொடுத்து

---

* மாண்புமிகு பேரவைத் தலைவரின் ஆணைக்கிணங்க அகற்றப்பட்டது.